

வத்தளை பிரதேச சபை - 2024

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வத்தளை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அகலவிரிவான வருமானக் கூற்று, தேறிய சொத்துக்கள் / உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 10(1) உபபிரிவு சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புகளில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, வத்தளை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் மற்றும் காசுப்பாய்ச்சலினையும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும்

பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பிண்ணணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள்,

ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் படி, பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடன் இணக்கமின்மை

உரிய நியமங்களுடன் தொடர்புடன் இணக்கமின்மை	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) நியமத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் பந்தி 3.7 இன் பிரகாரம் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட பாதீட்டில் பாதீடு செய்யப்பட்ட தகவல்கள் மீளாய்வாண்டின் நிதிக்கூற்றுக்களில் சமர்ப்பித்திருக்கவில்லை.	2025 ஆண்டிற்குரிய நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் போது பாதீட்டுத் தகவல்கள் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	நியமத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும்.
(ஆ) நியமத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் பந்தி 2.5 இன் படி நிதிக் கூற்றுக்கள் அட்டுறு அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட வேண்டியிருந்த போதிலும், முன்னைய ஆண்டிற்காக மீளாய்வாண்டின் போது கிடைத்திருந்த நீதிமன்றத் தண்டப்பண பெறுமதி ரூபா 15,997,915 தொகை மீளாய்வாண்டின் வருமானம் என கணித்து கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	2025 ஆண்டின் கணக்குகள் தயாரிக்கும் போது முன்னைய ஆண்டுகள் தொடர்பாக நடைமுறை ஆண்டின் போது கிடைக்கக்கூடிய வருமானங்கள் சரியாக நாட்குறிப்புப் பதிவுகளின் மூலம் திரண்ட நிதியத்திற்கு சீராக்கல் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என.	நியமத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும்.

1.6.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
பாதைகள், பாலங்கள், மதகுகள் மற்றும் நூலகப் புத்தகங்கள் தொடர்பாக கிடைத்திருந்த மூலதன மானியங்களில் 2024 ஜனவரி 01 திகதி அளவிலும் வருவாயிற்கு இனங்கண்டிருக்காத மூலதன மானியங்களில் மீளாய்வாண்டிற்கான கூட்டுத்தொகை ரூபா 146,104 தொகை குறைவாக மீண்டுவரும் அல்லாத செலவுகளுக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் கீழ் வருவாய்க்கு இனங்கண்டிருந்தமையால், மிகை அந்தப் பெறுமதியினால் குறைவாக காட்டப்பட்டிருந்தது.	2025 ஆண்டின் இறுதிக் கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	கணக்குகளை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.6.3 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டு இறுதித் திகதியில் உள்ளவாறு நிதிக் கூற்றுக்களின் படி நிலுவை வீதவரியின் பெறுமதி ரூபா 86,784,879 தொகை எனினும், நிலுவை வருமானக் காலப் பகுப்பாய்வு அறிக்கையின் படி அத் திகதியில் உள்ளவாறு நிலுவை வீதவரிப் பெறுமதி ரூபா 91,261,340 தொகையாக காணப்பட்டமையால், ரூபா 4,476,461 தொகைக்கான வித்தியாசம் ஒன்று காணப்பட்டது.	பரிசோதனை மேற்கொண்டு அந்த வித்தியாசத்தை சரி செய்வதற்கு மென்பொருள் தயாரிக்கப்பட்ட நிறுவனம் நடவடிக்கை எடுக்கின்றது என.	நிலுவை வருமான அறிக்கைகள் நாளதுவரை ஆக்கப்பட்டு, பேணிச் சென்று அவற்றின் அடிப்படையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட வேண்டும். வித்தியாசத்தை இனங்கண்டு கணக்குகள் சரி செய்யப்பட வேண்டும்.

1.7 இணங்காமை

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள், இணங்காமைகள் பிரமாணங்களுடனான தொடர்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1946 இன் 30 ஆம் இலக்க வரிகள் மற்றும் பெறுமதி மதிப்பீடு செய்தல் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 20	05 வருடங்களுக்கு ஒரு முறை வீதவரி மதிப்பீடு செய்யப்பட வேண்டிய போதிலும் 2008 ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த பெறுமதி மதிப்பீட்டின் அடிப்படையில் மீளாய்வாண்டிற்கான	2017 ஆண்டு முதல் புதிய பெறுமதி மதிப்பீடு செய்து தரும்படி, பல சந்தர்ப்பங்களில் விலை மதிப்பீட்டுத் திணைக்களத்துடன் வேண்டப்பட்ட போதிலும், இது வரை

சிட்டையிடல்
மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தக் கருமம்
நிறைவேற்றப்பட்டிருக்க
வில்லை.

(ஆ) இலங்கை சனநாயக ரூபா 369,512 தொகைக்கான வழங்கப்பட்டிருந்த காலவதியாகிய
சோசலிச குடியரசின் இரண்டு வகையான காலப் பகுதியில் நிதி வைப்புக்களை
நிதிப் பிரமாண இலக்கம் வைப்புக்களில் 14 வைப்புக்கள் திருப்பிப் வைப்புக்களை
371 (1) மற்றும் (2) காலவதியாகியிருந்த போதிலும், பெற்றுக்கொள்ளாவிடின் ஆதனவழிப்புச் செய்ய
அதனவழிப்புச் செய்திருக்கவில்லை. சபையின் வருமானத்திற்கு எடுப்பதற்கு நடவடிக்கை
எடுக்கப்படும் என.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி 2024 திசெம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் செலவை மிகைத்த வருமானம் ரூபா 66,634,693 தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் செலவை மிகைத்த வருமானம் ரூபா 436,438,355 தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000
வீதவரி மற்றும் வரி	127,123	112,366	110,598	86,785	104,501	113,584	112,545	85,016
வாடகை	13,877	14,376	14,078	8,586	10,500	9,767	10,076	8,288
அனுமதிப் பத்திரக் கட்டணம்	2,290	2,668	2,668	-	1,840	2,228	2,228	-
ஏனைய வருமானங்கள்	454,979	297,099	297,099	-	407	428	427	-
	598,269	426,509	424,443	95,371	117,248	126,007	125,276	93,304

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பாக அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
வீதவரியும் வரியும்		
(அ) நிலுவை வருமானக் கால பகுப்பாய்வின் படி மீளாய்வாண்டு இறுதித் திகதியில் உள்ளவாறு வீதவரி மற்றும் வரியான் பெறுமதி ரூபா 91,261,340 தொகை காணப்பட்டதுடன், அவற்றில் ரூபா 11,689,723 தொகை 03 வருடங்களுக்கும் 05 இற்கும் இடைப்பட்டிருந்ததுடன், ரூபா 31,163,996 தொகை 05 வருடங்களுக்கும் 10 இற்கும் இடைப்பட்டதாக காணப்பட்டதுடன், மேலும், ரூபா 16,549,513 தொகை 10 வருடங்களுக்கு மிகையான வீதவரி மீதிகளுமாகும் என அவதானிக்கப்பட்டது.	வரி செலுத்தப்படாத ஆதனங்களின் உரிமையாளர்களின் ஆதனங்களை தடை செய்வதற்கான செய்முறையொன்று விரைவாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	நிலுவை வீதவரியை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 162 இன் படி நிலுவை வீதவரியை அறவீடு செய்வதற்காக ஆதனங்களை தடை செய்தல் அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுத்தல் ஏதும் கணக்காய்வினால் கண்டறிப்படாததுடன், சட்டத்தின் பிரகாரம் செயற்படாமை நீண்ட காலமாக நிலுவை வீதவரி காணப்படுவதற்கு காரணமாக இருந்தது.	நிலுவை செலுத்தாத வாடகையாளரின் ஆதனங்களை தடை செய்யும் அலுவல்கள் உரிய காலத்தில் செயற்படுத்தப்படும் என.	வரி புறக்கணிப்போருக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாடகை		
(இ) மீளாய்வாண்டு இறுதித் திகதியில் உள்ளவாறு ரூபா 8,148,033 இற்கான நிலுவை கடை வாடகை வருமானம் ஒன்று அறவீடு செய்யப்பட வேண்டிக் காணப்பட்டதுடன், அவற்றில் ரூபா 935,691 தொகை 03 வருடங்களுக்கும் 05 இற்கும் இடைப்பட்ட காலம் முதலும், ரூபா 4,850,802 தொகை 06 வருடங்களுக்கும் 10 இற்கும் இடைப்பட்ட காலம் முதலும் காணப்படுகின்ற மீதிகளாக இருந்தது.	08 உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவொன்று நியமனம் செய்து பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கை விரைவாக பெற்றுக்கொண்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என.	நிலுவை கடை வாடகை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஈ) மீளாய்வாண்டு ஆரம்பத் திகதியில் உள்ளவாறு ரூபா 7,828,883 இற்கான நிலுவைக் கடை வாடகையை அறவீடு செய்யப்பட வேண்டியிருந்ததுடன், அவற்றில் 22 சதவீதமாகிய குறைந்த சதவீதத்தில் ஆண்டின் போது அறவீடு செய்யப்பட்டிருந்தது.	நிலுவையை தீர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்படும் என.	நிலுவை கடை வாடகை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2024 திசெம்பர் 31 திகதி அளவில் ரூபா 36,193,861 தொகை பெறுமதியான 06 வாகனங்களை சபையின் பெயரில் உரித்தாக்கியிருக்கவில்லை.	இந்த வாகனங்களை உரித்தாக்குவதற்கு தேவையான ஆவணங்கள் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என.	வாகனங்களை உரித்தாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) 2020 ஆண்டு முதல் காணப்படுகின்ற செலுத்த வேண்டி பெறுமதி கூட்டிய வரியின் பெறுமதி ரூபா 1,419,445 தொகை தீர்த்திருக்கவில்லை.	இது தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை வினவி வரி மீதியைத் தீர்த்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என.	செலுத்த வேண்டிய பெறுமதி கூட்டிய வரிப் பெறுமதியினை தீர்க்கப்பட வேண்டும்.
(இ) 2019 ஆண்டில் இரண்டு செயற்திட்டங்களுக்கான ரூபா 251,701 தொகையும், 2021 ஆண்டின் ஒரு செயற்திட்டத்திற்கான ரூபா 190,593 தொகையுமாக 03 செயற்திட்டங்களுக்குமான கூட்டுத்தொகை ரூபா 442,294 தொகை மீளாய்வாண்டு இறுதித் திகதியளவிலும் மீளளிப்புச் செய்திருக்கவில்லை.	இந்த செயற்திட்டத்திற்குரிய 10% தடுத்து வைத்தல் கட்டணத்தை சபைக்கு வழங்கும் படி பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது என.	மீளளிப்பு செய்து கொள்வதற்கு வேண்டும்.

3.2 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபையினால் பயன்படுத்தப்படுகின்ற 164 காணிகளில் 75 காணிகளுக்காக காணி உறுதிகளும், 63 காணிகளுக்கான நில வரைபடங்களும் காணப்படவில்லை என அவதானிக்கப்பட்டதுடன், அந்த காணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.	பிரதேச செயலாளரின் காணிகள் தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் காணி உறுதிகளை தயாரிப்பதற்கும், அதன் பின்னர் நில வரைபடங்கள் தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என.	சபைக்கு சொந்தமான ஆதனங்களின் உரிமையை உறுதிப்படுத்தி பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) ஊழியர் வெற்றிடங்கள்		
(i) 2001 ஆகஸ்ட் 22 திகதிய 18/2001 இலக்கம் கொண்ட பொது நிருவாக சுற்றறிக்கையின் படி 05 வருடங்களுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்பட வேண்டிய போதிலும், 2025 ஜனவரி 10 திகதி அளவில் சபையில் சேவைக் காலம் 09 வருடங்களைக் கொண்ட வருமானப் பரிசோதகர் ஒருவரும், 11 வருடங்களுக்கும் 15 வருடங்களுக்கும் இடைப்பட்ட நூலகர்கள் இருவரும், 06 வருடங்களும் 11 வருடங்களுக்கும் இடைப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஐவரும், 06 வருடங்களும் 29 வருடங்களுக்கும் இடைப்பட்ட 21 முகாமைத்துவச் சேவை உத்தியோகத்தர்களும் இடமாற்றம் பெற்றுக்கொள்ளாமல் பல வருட காலம் சபையின் கடமையில் ஈடுபட்டிருந்தனர் என அவதானிக்கப்பட்டது.	சபையின் கருமங்களை பேணிச் செல்லும் போது சிக்கல் ஏற்படுவதுடன், பதில் உத்தியோகத்தர்கள் வரும் வரை சேவையில் இருந்து விடுவிக்கப்படவில்லை என.	சுற்றறிக்கையின் படி செயற்பட வேண்டும்.
(ii) 2024 திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் விபரங்களின் படி 12 பகுதிகள் வெற்றிடங்கள் காணப்பட்டது என அவதானிக்கப்பட்டது.	வெற்றிடங்களை நிரப்பும் படி வேண்டப்பட்ட போதிலும், இது வரை வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) ஒழுக்காற்று அலுவல்கள்		
2024 ஜூலை 16 திகதிய LGD/02E/22/03/173 இலக்கம் கொண்ட மேல் மாகாண உள்ளராட்சி ஆணையாளரின் ஒழுக்காற்று கட்டளையின் படி வத்தளை பிரதேச சபையில் கடமையாற்றிய முகாமைத்துவ சேவை பெண் உத்தியோகத்தர் ஒருவரிடம் அறவிடப்பட வேண்டிக் காணப்பட்ட ரூபா 684,000 தொகை மீளாய்வாண்டு இறுதியளவிலும் அறவீடு செய்திருக்கவில்லை.	இந்த பெண் உத்தியோகத்தர் ஒழுக்காற்று கட்டளைகளுக்கு எதிராக மேன்முறையீடொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதெனவும், அதற்கு தேவையான ஆவணங்களை சான்றுபடுத்தி அனுப்பும் படி அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், அந்த மேன்முறையீட்டின் படி வழங்கப்படுகின்ற கட்டளையின் படி தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என.	ஒழுக்காற்றுக் கட்டளையின் படி செயற்பட வேண்டும்.

4 கணக்களிப் பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
20 தொழிற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ரூபா 16,125,000 தொகை பெறுமதியான மொத்த ஏற்பாடுகளும் சேமிக்கப்பட்டிருந்தமையால் பாதீடு நிதிக் கட்டுப்பாட்டுக் கருவியொன்றாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது.	அடுத்த ஆண்டு பாதீடு தயாரிக்கும் இது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு முறையான ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டு தத்துரூபமான பாதீடொன்று தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	தத்துரூபமாக பாதீடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.